

பராஅத் இரவின் மகிமை

(Tamil)

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

பராஅத் இரவின் மகிமை

அண்ணலாரின் ﷺ மாதம்: கண்மணி நாயகம், ரசூலெ அக்ரம் ﷺ அன்னவர்கள் சங்கையான ஷஃபான் மாதத்தை குறித்து அறிவித்துள்ளார்கள்: “ஷஃபான் என்னுடைய மாதமாகும். மேலும் ரமழான் அல்லாஹ்வுடைய மாதமாகும்.” (அல் ஜாமிஉஸ் ஸஹீர் லிஸ்ஸுயூத்தி, பக்கம் 301, ஹதீஸ் 4889)

மரணிப்போரின் பட்டியலை தயாரிக்கும் மாதம்: ஹழ்ரத் ஸய்யிததுனா ஆயிஷா ஸித்தீகா ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்: கண்மணி நாயகம், ரசூலெ அக்ரம் ﷺ அன்னவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். அவர்கள் கூறுகிறார்கள், நான் கேட்டேன், யா ரசூலல்லாஹ் ﷺ! அனைத்து மாதங்களிலும் தாங்களுக்கு மிகவும் விருப்பமானது ஷஃபான் மாதம் நோன்பு நோற்பதா? அதற்கு அல்லாஹ்வின் அன்பர், அண்ணல் நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள், அல்லாஹ் ﷻ இந்த ஆண்டு மரணிக்கும் ஒவ்வொரு உயிரையும் எழுதி விடுகிறான். மேலும் என்னுடைய பிரிவு நேரம் வரும்போது நான் நோன்பாளியாக இருப்பது எனக்கு மிகவும் விருப்பமாகும். (முஸ்னத் அபீ யஃலா, பாகம் 4, பக்கம் 277, ஹதீஸ் 4890)

நுண்ணிய தீர்ப்பு: இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! சங்கையான ஷஃபான் மாதத்தின் பதினைந்தாவது இரவு எவ்வளவு நுட்பமானது! யாருடைய விதியில் என்ன எழுதப்படுகிறதோ யாரறிவார்! சிலசமயம் அடியான் அலட்சியத்தில் இருந்து விடுகிறான், ஆனால் அவனைப்பற்றி ஏதேதோ முடிவாகி விடுகிறது. “நுன்யதுத் தாலிபீனில்” வருகிறது: பல கஃபன் துணிகள் துவைக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும், ஆனால் அதை அணிய வேண்டியவர்கள் கடைத்தெருக்களிலே அலைந்து, திரிந்துக்கொண்டிருப்பார்கள். பல மனிதர்கள் இவ்வாறு இருக்கின்றார்கள், அதாவது அவர்களது மண்ணறைகள் தோண்டப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும், ஆனால் அதில் அடக்கப்படுபவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கிக்கொண்டிருப்பார்கள். சில மனிதர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள், அவர்களது மரணவேளை நெருங்கிக்கொண்டிருக்கும். பல இடங்களின் கட்டிட வேலைகள் முழுமை அடைந்திருக்கும், அத்துடனே அதன் உரிமையாளர்களுடைய வாழ்நாளின் நேரமும் முழுமை அடைந்திருக்கும். (நுன்யதுத் தாலிபீன், பாகம் 1, பக்கம் 348)

பயனடையாத மக்கள்: இனிமையான இஸ்லாமிய சகோதரர்களே! பராஅத்துடைய இரவு மிக முக்கியத்துவம் வாய்ந்த இரவாகும். எந்நிலையிலும் அதை அலட்சியத்தில் கழித்து விடாதீர்கள். அன்றிரவு விஷேசமாக அருட்கொடைகள் பொழிகிறது. இப்புனிதமான இரவிலே அல்லாஹ் தபாரக வதஆலா “Bபனீகல்Bபுடைய” ஆடுகளின் உரோமங்களை விட அதிகமான மனிதர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலை அளிக்கிறான். கிதாபுகளில் எழுதப்பட்டுள்ளது: “Bபனீகல்Bப் எனும் குலத்தினர்” அராபிய குலங்களிலேயே மிக அதிகமாக ஆடுகளை வளர்ப்பவர்களாக இருந்தனர். ஆஹ்! சில துர்பாக்கியசாலிகளுக்கு இந்த பராஅத்தின் அதாவது விடுதலை அளிக்கப்படும் இரவிலும் மன்னிப்பு அளிக்கப்படமாட்டாது என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது. ஹழ்ரத் ஸய்யிததுனா இமாம் பைஹகீ ஷாஃபிஃ அவர்கள் “ஃபழாஇலுல் அவ்காத்” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்: அண்ணல் நபி ﷺ அன்னவர்களின் படிப்பினையூட்டக்கூடிய அறிவிப்பு என்னவென்றால், ஆறு வகையான மனிதர்களுக்கு அன்றிரவும் மன்னிப்பு கிடைக்காது. 1 மது அருந்தும் பழக்கமுடையவன் 2 தாய்,

தந்தைக்கு கீழ்படியாதவன் 3 விபச்சார பழக்கமுடையவன் 4 உறவுகளை துண்டிப்பவன் 5 உருவப்படம் செய்பவன், மேலும் 6 கோல் மூட்டுபவன். (ஃபழாஇலுல் அங்காத், பாகம் 1, பக்கம் 130, ஹதீஸ் 27) அதேபோல் ஜோதிடம் பார்ப்பவன், சூனியக்காரன், பெருமையுடன் காற்சட்டை அல்லது லுங்கியை கரண்டை காலுக்கு கீழே தொங்க விடுபவன் இன்னும் மார்க்க அனுமதியின்றி முஸ்லிம்களுடன் பகைமையை வைத்துக் கொள்வவனுக்கும் இந்த இரவிலே பாவமன்னிப்பின் பாக்கியம் கிடைக்காது என்று அச்சுறுத்தப் பட்டுள்ளது. எனவே அனைத்து முஸ்லிம்களும் செய்ய வேண்டிய விடயம் என்னவென்றால், மேற்கூறப்பட்ட பாவங்களில் **عَلَيْهِ** ஏதேனும் ஒரு பாவத்தில் சிக்கியிருந்தால் குறிப்பாக அந்த பாவத்தை விட்டும், பொதுவாக அனைத்து பாவங்களை விட்டும் பராஅத்துடைய இரவு வருவதற்கு முன்னால், மாறாக இன்றே, இப்பொழுதே உண்மையான தெளபா செய்துக்கொள்ள வேண்டும். மேலும் அடியார்களின் உரிமைகளை மீறியிருந்தால் தெளபா செய்துக்கொள்வதோடு, மன்னிப்பை பெறவும் ஏற்பாடு செய்துக்கொள்ள வேண்டும்.

ஷஃபான் பதினைந்தாவது நாளின் நோன்பு: கண்மணி நாயகம், ரசூலெ அக்ரம் **صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அவர்களால்

அன்னவர்கள் நவீன்றுள்ளதாக, ஹழ்ரத் ஸய்யிதுனா அலிய்யுல் முர்தழா **عَلَيْهِ السَّلَام** அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது: ஷஃபான் மாதத்தின் பதினைந்தாவது இரவு வந்தால், அதில் இபாதத் செய்யுங்கள், பகலிலே நோன்பு வையுங்கள். நிச்சயமாக அல்லாஹுதஆலா சூரியன் மறைந்ததிலிருந்து உலக வானிலே விஷேசமாக தஜல்லியாகி கூறுகிறான், “என்னிடம் மன்னிப்பு கோருபவர்கள் யாராவது இருக்கின்றார்களா, அவர்களை மன்னித்து விடுகிறேன்! ரிZஸ்கை தேடுபவர்கள் யாராவது இருக்கின்றார்களா, அவர்களுக்கு ரிZஸ்கை வழங்குகிறேன்! துன்பத்தால் பீடித்தவர்கள் யாராவது இருக்கின்றார்களா, அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறேன்! யாராவது இருக்கின்றார்களா? யாராவது இருக்கின்றார்களா? இதை அவன் காலைப்பொழுது புலரும் வரை அறிவித்துக்கொண்டே இருக்கிறான்.” (சுனன் இப்னு மாஜா, பாகம் 2, பக்கம் 160, ஹதீஸ் 1388)

பலனளிக்கும் விடயம்: பராஅத் இரவில் அமல்களின் பட்டோலை மாற்றப்படுகின்றன. எனவே முடியுமானால் ஷஃபான் 14ஆம் நாளிலும் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் அமல்களின் பட்டோலையில் கடைசி நாளன்றும் நோன்பு இருக்கட்டும். ஷஃபான் 14ஆம் நாள் அஸர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுது விட்டு அங்கேயே நஃபிலான இஃதிகாஃபை செய்துக்கொள்வதோடு, மஃரிப் தொழுகையை எதிர்பார்க்கின்ற எண்ணத்துடன் பள்ளிவாசலிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் அமல்களின் பட்டோலை மாற்றும் அடைகின்ற கடைசி தருணத்தில் பள்ளிவாசலுக்கு சமூகமளித்தல், இஃதிகாப் மேலும் தொழுகையை எதிர்பார்த்திருத்தல் போன்றவற்றின் நன்மைகள் எழுதப்பட்டும். மாறாக, இரவு முழுக்க இபாதத்திலே கழிக்கின்ற பாக்கியம் கிடைத்தால் நல்லது!

முழு வருடமும் சூனியத்தை விட்டும் பாதுகாப்பு: தஃவதே இஸ்லாமியின் வெளியீட்டு நிறுவனமான மக்தBபதுல் மதீனாவினால் அச்சிடப்பட்ட 170 பக்கங்கள் அடங்கிய “இஸ்லாமி Zஸிந்தகி” எனும் நூலின் 134-வது பக்கத்தில் வந்துள்ளது: இந்த இரவு (பராஅத் இரவு) Bபேரியின் (Bபேரிக்காய் மரத்தின்) ஏழு இலைகளை தண்ணீரிலே விட்டு கொதிக்க வைத்து (தண்ணீர் குளிக்கக்கூடிய நிலைக்கு வந்து விட்டால்) குளித்துக்கொள்ளவும். **عَلَيْهِ السَّلَام** முழு வருடமும் சூனியத்தின் பாதிப்பை விட்டும் பாதுகாப்பாக இருப்பார்.

மஃரிப் தொழுகைக்குப்பின் ஆறு நஃபில்கள்: சங்கையான அல்லியாக்களின் **عَلَيْهِ السَّلَام** வழமை எவ்வாறென்றால், மஃரிபுடைய பரள் மற்றும் சுன்னத் போன்றவைகளுக்குப்பின் ஆறு ரக்அத் நஃபில், இரண்டு இரண்டு ரக்அத்தாக தொழுவது. முதல் இரண்டு ரக்அத்திற்கு முன் இவ்வாறு நிய்யத் செய்ய வேண்டும், “**யா அல்லாஹ் عَجَبٌ!** இந்த இரண்டு ரக்அத்தின் பரகத்தைக் கொண்டு எனக்கு நலம் மிக்க நீண்ட ஆயுளை வழங்குவாயாக.” இரண்டாவது இரண்டு ரக்அத்தில் இவ்வாறு நிய்யத் செய்யவும், “**யா அல்லாஹ் عَجَبٌ!** இந்த இரண்டு ரக்அத்தின் பரகத்தைக்கொண்டு துன்பங்களை விட்டும் என்னை பாதுகாப்பாயாக,” மூன்றாவது இரண்டு ரக்அத்தில் இவ்வாறு நிய்யத் செய்யவும், “**யா அல்லாஹ் عَجَبٌ!**

இந்த இரண்டு ரக்அத்தின் பரகத்தைக் கொண்டு உன்னைத்தவிர வேறு எவரிடமும் என்னை தேவையுடையவனாக ஆக்கி விடாதே.” இந்த ஆறு ரக்அத்திலும் சூரதுல் ஃபாத்திஹாவுக்குப் பின் விரும்பிய சூராவை ஒதிக்கொள்ளலாம். சிறந்தது என்னவென்றால், ஒவ்வொரு ரக்அத்திலும் சூரதுல் ஃபாத்திஹாவுக்குப் பின் மூன்று மூன்று முறை சூரதுல் இக்லாஸ் ஒதுவதாகும். ஒவ்வொரு இரண்டு ரக்அத்திற்குப் பிறகும் 21 முறை **قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ** எனும் சூராவை (முழுமையாக) அல்லது ஒருமுறை சூராயாஸீனை ஒதுங்கள். மாறாக, முடியுமானால் இரண்டையும் ஒதுங்கள். இவ்வாறும் செய்யலாம், அதாவது யாராவது ஓர் இஸ்லாமிய சகோதரர் உரத்த குரலில் சூராயாஸீனை ஓத, மற்றவர்கள் மௌனமாக காது தாழ்த்தி கேட்க வேண்டும். இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், அதை செவியுறும் மற்றவர்கள் நாவினால் யாஸீன் சூராவையோ அல்லது வேறு எதையுமோ ஒதக்கூடாது. மேலும் இந்த சட்டத்தை நன்கு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது, குர்ஆன் ஷரீஃப் உரத்த குரலில் ஒதப்படும்போது, அதைக் கேட்பதற்காக குழுமியுள்ள மக்கள் அதனை மௌனமாக காது தாழ்த்தி கேட்க வேண்டியது கட்டாயக் கடமையாகும். **رَبِّ الشَّاهِدِينَ** இரவு ஆரம்பித்தவுடன் நன்மைகளின் குவியல் குவியத் துவங்கி விடும். ஒவ்வொரு முறை யாஸீன் சூராவை ஒதி முடித்ததும் **“நிஸ்ஃபுஷ் ஷஃபானுடைய துஆவையும்”** ஒதவும்.

ஸடுகே மதீனா **مَدِينَةُ قُدْسٍ வின் மதனி வேண்டுகோள்:** **سَلِّ عَلَى مُحَمَّدٍ وَآلِهِ** ஸடுகே மதீனா **مَدِينَةُ قُدْسٍ**

அவர்களுக்கு ஆண்டாண்டு காலமாக பராஅத்துடைய இரவில் மேலே கூறப்பட்ட முறைப்படி நஃபிலான ஆறு ரக்அத்துக்கள் மற்றும் ஒதல்கள் போன்றவைகளை செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. மஃரிபுக்குப்பின் செய்கின்ற இந்த இபாதத் நஃபிலானது, பர்னோ வாஜிபோ அல்ல. மேலும் மஃரிப் தொழுகைக்குப்பின் நஃபில்கள் மற்றும் ஒதல்களுக்கு ஷரீஅத்திலே எவ்வித தடையும் கிடையாது. ஆகவே முடியுமானால் அனைத்து இஸ்லாமிய சகோதரர்களும் தத்தமது பள்ளிவாசல்களில் மஃரிப் தொழுகைக்குப் பின் ஆறு ரக்அத் நஃபில் போன்றவற்றை ஏற்பாடு செய்து, ஏராளமான நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள். இஸ்லாமிய சகோதரிகள் தத்தமது இல்லங்களில் இந்த அமல்களை செய்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் **سَلِّ عَلَى مُحَمَّدٍ** மற்றும் ரஸூலுல்லாஹ் **صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் திருப்பொருத்தத்திற்காக தமது பகுதியில் நடைப்பெறுகின்ற தஃவதே இஸ்லாமியின் சுன்னத்துக்கள் நிறைந்த வாராந்த இஜ்திமாவில் கலந்துக்கொள்வதோடு, மதனி காஃபிலாக்களில் பிரயாணமும் மேலும் நன்னடத்தையுள்ள முஸ்லிமாக ஆகுவதற்கு மதனி இன்ஆமாத் எனும் சிறுநூலை பெற்று அதை தினமும் நிரப்பி வாருங்கள். அதேபோல் நிஸ்ஃபுஷ் ஷஃபானுடைய துஆ இன்னும் மேலதிக விபரங்களுக்காக **“அண்ணலாரின் மாதம்”** எனும் சிறுநூலை மக்தபதுல் மதீனாவின் ஏதாவதொரு கிளையிலிருந்து பெற்று கட்டாயம் வாசிக்கவும்.

அத்தாரின் துஆ: **يَا அல்லாஹ் **سَلِّ عَلَى**!** யாராவது இந்த துண்டுப்பிரசுரத்தை குறைந்த பட்சம் 15ஆவது பங்கீடு செய்கிறாரோ அல்லது பொருத்தமான இடத்தில் தொங்க விடுகிறாரோ அவருக்கு ஈருலக நற்பாக்கியங்களையும் வழங்கியருள்வாயாக!

أَمِينَ بِجَاهِ النَّبِيِّ الْأَمِينِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ